முழுமையாக வேலைவாய்ப்பினைத் தர வேண்டும்; ஆலைகள் வேலைநிறுத்தமின்றி இயங்க வேண்டும் என்பதற்காக, மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு நஷ்டத்தைப் பொருட்படுத்தாமல், நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு, இந்தப் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 6, மாண்புமிகு உறுப்பினர் திரு. கே.எஸ். தென்னரசு, மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள்.*

6—

வீடுகள் கட்டுதல்

***2870—திரு. கே.எஸ். தென்னரசு:**

மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

ஈரோடு, ஜீவானந்தம் சாலையிலுள்ள ஓடைப் பள்ளத்தின் வடபுறம் குடிசைப் பகுதியில் வசிப்பவர்களுக்கு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலமாக வீடுகள் கட்ட அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. உடுமலை K. ராதாகிருஷ்ணன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்: *மறைந்தும், மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை வணங்குகிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஈரோடு, ஜீவனாந்தம் சாலை ஓடைப்பள்ளம் பகுதியில் 250 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் குடிசைப் பகுதியில் வாழ்ந்து வருகின்றார்கள். இத்திட்டப் பகுதியில், அனைவருக்கும் வீட்டு வசதி தொலைநோக்குத் திட்டத்தின்கீழ், 2,500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகள் முடிவுற்றவுடன், ஜீவானந்தம் சாலையிலுள்ள ஓடைப்பள்ளத்தின் வடபுறம் குடிசைப் பகுதியில் வாழ்கின்ற 250 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

2017 ஜூன் 14]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. கே.எஸ். தென்னரசு அவர்கள்.

முற்பகல் 10–45

திரு. கே.எஸ். தென்னரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்கள் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன். மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்கள் நல்லாசியுடன், ஈரோடு மாநகராட்சி மக்களின் நீண்ட கால கோரிக்கையான ஊராட்சிக் கோட்டை குடிநீர்த் திட்டத்திற்கு 550 கோடி ரூபாய் ஒதுக்கியும், ஈரோடு மாநகராட்சி மக்களின் 50 ஆண்டுக்கால கோரிக்கையாக இருந்த மேம்பாலம் கட்டுவதற்கு 58 கோடி ரூபாயும் ஒதுக்கி, 736 கோடி ரூபாய்க்கான திட்டப் பணிகள் மற்றும் உதவிகளையெல்லாம் தன்னுடைய பொற்கரங்களால் வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வீடுகள் கட்டித் தரப்படும் என்று சொன்னார்கள். அதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கெனவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் 1,520 வீடுகள் 130 கோடி ரூபாய் திட்டத்தில் கட்டித் தந்திருக்கிறார்கள். அதற்கும் அவர்களுக்கு நன்றியைத் தங்கள் வாயிலாகச் சொல்லி, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 7, மாண்புமிகு உறுப்பினர் திரு. இ. கருணாநிதி, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் அவர்கள்.

7—

பன்னோக்கு மருத்துவமனை

***4993—திரு. இ. கருணாநிதி:**

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) பல்லாவரம் தொகுதி, குரோம்பேட்டையில் நவீன வசதிகளுடன்கூடிய பன்னோக்கு மருத்துவமனை அமைக்க அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?